



## இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராஞ்மன்றம்

2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்

(2022 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 08 ஆம் திங்கி அத்தாட்சிப்புத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்பாடி அச்சிடப்பட்டது

2022, ஏப்பிறல் மாதம் 08 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின்  
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் தினைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு 5, அரசாங்க வெளியிட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 18.00

தபாற் செலவு : ரூபா 15.00



இச்சட்டத்தை [www.documents.gov.lk](http://www.documents.gov.lk) எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

**2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்**

[2022 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 08 ஆம் திங்கி அத்தாட்சிப் படித்தப்பட்டது]

ச.வ.- ஓ. 2/2022

**மிகைக்கட்டண வரியினை விதிப்பதற்கும் அதனோடு  
தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு  
எற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்**

இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராளுமன்றத்தினால்  
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:-

**1.** இச்சட்டம், 2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, மிகைக்கட்டண வரிச்சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம் சருக்கப் பெயர்

**2.** (1) இச்சட்டத்தின் அடுத்துறும் ஏற்பாடுகளிற்கு அமைய, இதனைக்கு வரி “வரி” எனக் குறிப்பீடு செய்யப்படும்) மிகைக்கட்டண வரி என அழைக்கப்படவேண்டிய வரி ஒன்று : - மிகைக் கட்டண  
வரியினை  
விதித்தல்

(அ) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க கணிப்பிடப்படும் எந்த எவ்வேறும் தனியாளின், ஏதேனும் பங்குடைமையின் அல்லது கம்பெனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், 2020, ஏப்பிறல் 1 ஆந்தேதியன்று தொடங்கும் வரி மதிப்பீட்டாண்டுக்காக, இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விழுக்கின்றதோ அந்த தனியாளின், பங்குடைமையின் அல்லது கம்பெனியின் அத்தகைய வரிமதிப்பீட்டாண்டுக்காக வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் மீது இருபத்தெந்து சதவீதத்தில் அத்தகைய தனியாளியிடமிருந்து பங்குடைமையிடமிருந்து அல்லது கம்பெனியிடமிருந்து அறவிடப்படுதல் வேண்டும்:

ஆயினும் எவ்வாறாயினும், பங்குடைமை ஒன்றிலிருந்து பெறப்பட்ட பங்காளர் ஒருவரின் வருமானம் இப்பந்தியின் கீழ் தனியாள் ஒருவராக அத்தகைய பங்காளரின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தை கணிப்பீடு செய்யும்போது அந்த வரி அத்தகைய

**2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்**

வரிவிதிக் கப்படற்பாலதான் வருமானத்தின் மீது  
பங்குடைமையால் செலுத்தப்பட்டிருந்திருப்பின்,  
கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படலாகாது; அத்துடன்

(ஆ) எந்தக் கம்பெனிகளினது குழுவொன்றின் ஒவ்வொரு  
கம்பெனியும் அந்தக் கம்பெனிகளின் குழுவிலுள்ள  
எல்லாத் துணைநிலைக் கம்பெனிகளினதும் கொளிக்  
கம்பெனிகளினதும் வரிவிதிக் கப்படற்பாலதான்  
வருமானத்தின் கூட்டுமொத்தம் 2017 ஆம் ஆண்டின்  
24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்  
ஏற்பாடுகளுக்கிணங்க கணிக்கப்படுகையில், அத்தகைய  
கம்பெனிகளின் ஏதேனும் ஒன்றின் வரிவிதிக் கப்படற்  
பாலதான் வருமானம் இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை  
விஞ்சாது இருப்பது எவ்வாறிருப்பினும், அத்தகைய  
வரிமதிப்பீட்டாண்டுக்கான அத்தகைய ஒவ்வொரு  
கம்பெனியினதும் அத்தகைய வரிவிதிக் கப்படற்பாலதான்  
வருமானத்தின் பாகமாகவுள்ள துணைநிலைக் கம்பெனி  
ஒன்றிடமிருந்து பெறப்பட்ட பங்குலாபங்களிலிருந்து  
சட்டுகைகள் மற்றும் இலாபங்களை கழித்தபின்னர்,  
அத்தகைய ஒவ்வொரு கம்பெனியின் வரிவிதிக் கப்படற்  
பாலதான் வருமானத்தின் மீது இருபத்தைந்து  
சுதாவீத்திற்கு 2020, ஏப்பிற்கு 1 ஆந் தேதி தொடங்கும்  
வரிமதிப்பீட்டாண்டுக்கு இரண்டாயிரம் மில்லியன்  
ரூபாவை விஞ்சகின்றதோ அந்த கம்பெனியிடமிருந்து  
அறிவிடப்படுதல் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், (ஆ) என்னும் பந்தியின்  
நியதிகளின்படி வரியைச் செலுத்துவதற்குக் கம்பெனியோன்று  
பொறுப்பானதாகவிருப்பின், அத்தகைய கம்பெனியானது (அ)  
என்னும் பந்தியின் நியதிகளின்படி வரியைச் செலுத்துவதற்கு  
பொறுப்பானதாதலாகாது.

(2) ஓராம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்கீழ் வரிவிதிக்  
கப்படற்பாலதான் வருமானத்தின் கூட்டுமொத்தத்தை கணக்கிடு  
கையில், இழப்புகள் அல்லது நிவர்த்தி செய்யப்படாத இழப்புகள்

**2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்**

3

காரணமாக வரிவிதிக்கப்பட்டிர்பாலனதான பூச்சிய தொகையைக் கொண்டுள்ள கம்பெனிகளின் அத்தகைய குழுவின் ஏதேனும் துணைநிலைக் கம்பெனி அல்லது ஏதேனும் கொளிக்கம்பெனியை கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்பட வாகாது.

(3) இச்சட்டத்தின் கீழ் வரிச்செலுத்துகைக்கு பொறுப்பான ஏதேனும் கம்பெனியின் கணக்குகளைப் பேணுகின்ற நோக்கத்திற்காக, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பண்ணிரெண்டு மாதங்கள் கொண்ட மாற்றுக் காலப்பகுதியொன்றை ஆணையாளர் தலைமையதிபதி அங்கீகரித்துள்ளவிடத்து, அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட காலப்பகுதி இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக 2020, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டாக இருப்பதாக கருதப்படுதல் வேண்டும்.

(4) இச்சட்டத்தின் கீழ் வரி செலுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு தனியார், பங்குதாமை, கம்பெனி மற்றும் கம்பெனியின் ஒவ்வொரு குழுவானது துணை நிலைக் கம்பெனிகள் மற்றும் கொளிக்கம்பெனிகள் ஆணையாளர் தலைமையதிபதிக்கு 2022 ஆம் ஆண்டு ஏப்பிரல் இருப்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னரும் மற்றும் யுலை இருப்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னரும் இரண்டு சமமான தவணைக் கட்டணங்களில் வரியை செலுத்துதல் வேண்டும்.

(5) வரியானது ஆணையாளர் தலைமையதிபதியினால் சேகரிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் சேகரிப்பதுத் தேதியிலிருந்து பதினெட்டு நாட்களினால் திரட்டு நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படுதலும் வேண்டும்.

(6) வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தில் முரணாக ஏதேனும் ஏற்பாடு எவ்வாறிருப்பினும்,-

(அ) இச்சட்டத்தின்கீழ் அறிவிடப்படும் வரியானது 2020, ஏப்பிரல் 1 ஆந் திதியன்று தொடங்கும் வரிமதிப் பீட்டாண்டு தொடர்பான நிதிக்கூற்றில் செலவினமொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்;

**2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்**

- (அ) இச்சட்டத்தின் கீழான வரிக்கொடுப்பனவுக்கு ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் வரிவிதிக்கப்படற்பாலதான் வருமான கணிப்பீட்டில் கழிப்பனவு எதுவும் வழங்கப்படலாகாது;
- (இ) இச்சட்டத்தின் கீழான வரிக்கொடுப்பனவுக்கு 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச்சட்டத்தின் கீழ் நிதிச்சேவைகளை வழங்குவதன்மீது சேர்பெறுமதி வரி கணிப்பீட்டில் கழிப்பனவு எதுவும் வழங்கப்படலாகாது).

(7) இப்பிரிவின் நோக்கத்திற்காக, “வரிவிதிக்கப்படற்பாலதான் வருமானம்”, -

- (அ) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச்சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச்சபையுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதும் அத்தகைய உடன்படிக்கைக்கிணங்க தீர்மானிக்கப்பட்ட வருமானவரிக்கு பொறுப்பாக வந்துள்ளதும் அத்தகைய உடன்படிக்கையில் தரப் பட்டுள்ள அதன் வரிவிலக்கனிப்பு காலப்பகுதி முடிவடைந்த பின்னர், ஒரு கம்பெனி தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றின்படி அத்தகைய கம்பெனியின் வருமானவரிக்கு முன்னரான இலாபம் என்று பொருள்படும்.

- (ஆ) பந்தி (அ) வில் குறிப்பீடு செய்யப்பட்ட கம்பெனிகள் தவிர்ந்த, தனியாள் ஒருவர் அல்லது பங்குடைமை ஒன்று, கம்பெனி ஒன்று மற்றும் கம்பெனிகள் சூழ்வொன்றினது துணைநிலைக் கம்பெனிகள் மற்றும் கொளிக்கம்பெனி என்பன தொடர்பில் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் அத்தகைய சொல்லமைப்புக்கு சூரித்தொதுக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

3. (1) இச்சட்டத்தின்கீழ் வரிவிதிக்கப்படற்பாலதான் ஒவ்வொரு தனியாளும், பங்குதமையும், கம்பெனியும் மற்றும் கம்பெனியின் ஒவ்வொரு குழுவினது துணைநிலைக் கம்பெனிகளும் மற்றும் கொளிக்கம்பெனியும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரில் இருபதாம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் ஆணையாளர் தலைமை யதிபதியினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய விபரங்களை கொண்டுள்ள குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் விபரத்திரட்டொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்கு எழுத்தில் கொடுத்ததுவுதல் வேண்டும்.

வரி  
விபரத்திரட்டு  
கொடுத்துவுப்  
படுதல்  
வேண்டும்

(2) ஆணையாளர் தலைமையதிபதி-

- (அ) வரி விபரத்திரட்டுகளுக்கான படிவத்தை;
- (ஆ) வரி விபரத்திரட்டுடன் கோப்பிடப்படுவதற்கு தேவைப்படுத்தப்படும் வரிவிபரத்திரட்டு மற்றும் இணைப்புகள் ஏதேனும் இருப்பின், அவை பற்றி கொடுத்துவுப்பட வேண்டிய தகவல் ஏதேனும் இருப்பின் அதனையும்; அத்துடன்
- (இ) கோப்பிடும் முறையினையும்,

குறித்துரைத்தல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் நோக்கத்திற்காக, (1) ஆம் உட்பிரிவின்கீழ் கொடுத்துவுப்படும் வரி விபரத்திரட்டொன்று 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் “வரிவிபரத்திரட்டு” ஒன்றாகக் கருதப்படுதல் வேண்டும் என்பது டன் சுயவரிமதிப்பீடு ஒன்றை விளைவித்தலும் வேண்டும்.

வரிக்  
கொடுப்பனவில்  
தவறுகை

4. (1) இச்சட்டத்தின்கீழ் வரியை செலுத்துவதற்கு பொறுப்பாக வுள்ள எவ்ரேனும் தனியாள், பங்குதமை, கம்பெனி அல்லது கம்பெனிகளின் ஏதேனும் குழுவொன்றினது துணைநிலைக் கம்பெனிகள் மற்றும் கொளிக்கம்பெனி இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு அத்தகைய வரியைச் செலுத்துவதற்குத் தவறியுள்ள

விடத்து, அத்தகைய தனியாள், பங்குதமை, கம்பெனி அல்லது கம்பெனிகள் சூழுவொன்றினது துணைநிலைக் கம்பெனிகள் மற்றும் கொளிக் கம்பெனி என்பன இச்சட்டத்தின்கீழ் வரிசெலுத்தத் தவறியவராகச் சருத்பட்டுதல் வேண்டும்.

(2) பங்குதமையின் பெயரில் வரிமதிப்பீடோன்று செய்யப்பட வேண்டியது சட்டமுறையானதாதல் வேண்டும் என்பதுடன் அதன்மீதான தொகைகள் பங்குதமையின் சொத்துக்களிலிருந்து அல்லது எவ்வேறொன்றும் பங்காளரிடமிருந்து அல்லது பங்குதமையின் எவ்வேறொன்றும் முகவரிடமிருந்து அறவிடப்பட்டபாலதாதல் வேண்டும்.

**2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் அத்தியாயம் IX அத்தியாயம் X அத்தியாயம் XI அத்தியாயம் XII அத்தியாயம் XIII அத்தியாயம் XIV அத்தியாயம் XV அத்தியாயம் XVI அத்தியாயம் XVII அத்தியாயம் XVIII என்பனவற்றின் ஏற்பாடுகள் இச்சட்டத்திற்கான நிருவாகம், பதிவேட்டை பேனுதல் மற்றும் தகவல் சேகரிப்பு, வரி விபரத்திரட்டுகள், மதிப்பீடுகள், ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகள் என்பவற்றுக்கும் அத்துடன் இச்சட்டத்தின் கீழான வரிக்கொடுப்பனவு, வட்டி, வரி அறவீடு, தண்டங்கள் மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் என்பவற்றுக்கும் ஏற்ற மாற்றங்களுடன் ஏற்படுத்தயதாதல் வேண்டும்.**

5. (1) உட்பரிவுகள் (2) மற்றும் (3) இற்கு அமைய, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் அத்தியாயம் IX அத்தியாயம் X அத்தியாயம் XI அத்தியாயம் XII அத்தியாயம் XIII அத்தியாயம் XIV அத்தியாயம் XV அத்தியாயம் XVI அத்தியாயம் XVII அத்தியாயம் XVIII என்பனவற்றின் ஏற்பாடுகள் இச்சட்டத்திற்கான நிருவாகம், பதிவேட்டை பேனுதல் மற்றும் தகவல் சேகரிப்பு, வரி விபரத்திரட்டுகள், மதிப்பீடுகள், ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகள் என்பவற்றுக்கும் அத்துடன் இச்சட்டத்தின் கீழான வரிக்கொடுப்பனவு, வட்டி, வரி அறவீடு, தண்டங்கள் மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் என்பவற்றுக்கும் ஏற்ற மாற்றங்களுடன் ஏற்படுத்தயதாதல் வேண்டும்.

(2) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் அத்தகைய எவ்வேறொன்றும் ஏற்பாடுகளில் வருமான வரிக்கான குறிப்பீடு ஒவ்வொன்றும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி அறவிடப்பட்டு விதிக்கப்படும் வரிக்கான குறிப்பீடு ஒன்றாக இருப்பதாக சருத்பட்டுதல் வேண்டும்.

(3) ஏதேனும் தவறுகை மதிப்பீடு, திருத்தப்பாட்ட மதிப்பீடு அல்லது மேலதிக மதிப்பீடு என்பன 2024, திசெம்பர் 31 ஆம் நாளின் பின்னர் தனியாளின், பங்குதமை ஒன்றின், கம்பெனி ஒன்றின் அல்லது கம்பெனிகளின் சூழுவொன்றினது துணை நிலைக் கம்பெனிகளின் மற்றும் கொளிக் கம்பெனிகளின் தொடர்பில் செய்யப்படுதலாகாது:

ஆயின், எவ்வாறாயினும், மேலேயுள்ள கால வரையறையானது ஆட்சேபனை அல்லது மேன்முறையீடு பற்றியவொரு முடிபின் அடிப்படையின்மீது ஏதேனும் திருத்தப்பாட்ட வரிமதிப்பீட்டைச் செய்வதற்கு ஏற்படுத்தயதாதலாகாது.

6. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப் பொருள் கோடல் படுத்தினாலன்றி-

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அத்தகைய சொல்லமைப்படுக்கு குறித்தொதுக்கப்பாட்ட அலைப்பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;

“கம்பெனி” என்பது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான அத்தகைய சொல்லமைப்படுக்கு குறித்தொதுக்கப்பாட்ட அலைப்பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும் ஆனால் பின்வருவன உட்பட ஏதேனும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை, சகாய நிதியத்தை, ஓய்வுதிய நிதியத்தை, ஓய்வுதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை, பணிக்கொடை அல்லது முடிவுறுத்துகை நிதியத்தை உள்ளடக்குவதில்லை:-

- (அ) 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட ஊழியர் சகாய நிதியம்;
- (ஆ) 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்;
- (இ) 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் (ஒ) என்னும் பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை மின்சார சபைச் சகாய நிதியம் மற்றும் இலங்கை மின்சார சபை ஓய்வுதிய நிதியம்;

**2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க,  
மிகைக்கட்டண வரிச் சட்டம்**

- (ஏ) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 90 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சகாயுதியம்;
- (உ) (289 ஆம் அத்தியாயமான) வர்த்தகப் பணிமனைச் சட்டனைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட வணிக சேவைச் சகாயுச் சங்கம்;
- (ஊ) (397 ஆம் அத்தியாயமான) இலங்கை வங்கிக் சட்டனைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை வங்கியினால் தாபிக்கப்பட்ட இலங்கை வங்கிச் சகாயுதியம்;
- (ஏ) 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டுறைக்கப் பட்ட ஹர்றன் நஷ்டங்கள் வங்கி வரையறுக்கப் பட்ட பகிரங்கக் கம்பெனியினால் தாபிக்கப் பட்ட ஹர்றன் நஷ்டங்கள் வங்கி ஊழியர் சகாயுதியம்;
- (ஏ) 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, மக்கள் வங்கிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஓள) என்னும் பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி ஓய்வுதிய ஊழியர் ஓய்வுதிய நிதியம்;
- (ஐ) (422 ஆம் அத்தியாயமான) பணச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி ஊழியர் ஓய்வுதிய நிதியம்;
- (ஓ) 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டுறைக்கப் பட்ட ஸ்ரீ லங்கா ரெவிளேஷன் வரையறுக்கப் பட்ட பகிரங்கக் கம்பெனியினால் தாபிக்கப் பட்ட ஸ்ரீ லங்கா ரெவிளேஷன் சகாயுதியம்;

- (இ) 2006 ஆம் ஆண்டின் 28 ஆம் இலமக்க. தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்;
- (ஒ) (87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக் கட்டணைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை வங்கி ஓய்வுதிய நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் 2014 (போஸ்ட் 1996); அத்துடன்
- (க) 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் பாகம் IV இன் நியதிகளின்படி தொழில் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சகாய நிதியம் அல்லது உதவுதொகை செலுத்தும் ஓய்வுதியத் திட்டம்.

“கம்பெனிகளின் குழு” என்பது, கொளிக் கம்பெனி ஒன்று மற்றும் அதனது துணைநிலைக் கம்பெனிகள் எனப் பொருள்படும்.

“கொளிக் கம்பெனி” என்பது, இலங்கைக்கு வெளியே கூட்டினைக்கப்பட்டதும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் XVIII ஆம் அத்தியாயத்தின் கீழ் பதிவுசெய்யப்படாததுமான கொளிக் கம்பெனி ஒன்று தவிர்ந்த வேறு நேரடியாக அல்லது மறைமுகமாக வேறொரு கம்பெனியில் வாக்களிக்கும் உரிமையுடன் 2021, மாச்ச முப்பத்தோராம் நாளன்றுள்ளவாறு ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்ட பங்குகளைச் சொந்தமாக வைத்திருக்கின்ற ஒரு கம்பெனி எனப் பொருள்படும்;

“பங்குதமை” என்பது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான அத்தகைய சொல்லமைப்புக்கு குறித்தொழுக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;

“வரி விபாத்திரட்டு” என்பது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான அத்தகைய சொல்லமைப்புக்கு குறித்தொதுக்கப்பட்ட அதேபொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;

“துணைநிலைக்கம்பெனி” என்பது, ஏந்தக் கம்பெனி ஒன்றில் வாக்களிக்கும் உரிமைகளுடன் 2021, மாச்ச முப்பத் தோராம் நாளன்றுள்ளவாறு அதன்து பங்குகளின் ஜம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவை இலங்கைக்கு வெளியே கூட்டினைக்கப்பட்டதும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் XVIII ஆம் அத்தியாயத்தின் கீழ் பதிவுசெய்யப்படாதுமான கொளிக் கம்பெனி ஒன்றின் இலங்கைக்கு வெளியே கூட்டினைக்கப்பட்டதும் கம்பெனிகள் சட்டத்தின் XVIII அத்தியாயத்தின் கீழ் பதிவு செய்யப்படாததுமான துணைநிலைக்கம்பெனி ஒன்று/தவிர நேரடியாக அல்லது நேரடியாகவல்லாது இன் நொரு கம்பெனியினால் சொந்தமாக வைத்திருக்கப்படுகின் றதோ அந்தக் கம்பெனி எனப் பொருள்படும்;

“வரிமதிப்பீட்டாண்டு’’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழான அத்தகைய சொல்லமைப்புக்கு குறித்தொதுக் கப்பட்ட அதேபொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஓவ்வாமை  
ஏற்படும் பட்சத்தில்  
சிங்கள உரை  
மேலோங்கி  
நிற்றல்

**7. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைச்சுகிடையே ஏதேனும் ஓவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.**

---

பாராஞ்மன்றத்தின் சட்டங்களின் துமிழ் பிரதிகளை “பிரகாசன பியச”, அரசாங்க அச்சுத் தினைக்களம், இல. 118, டாக்டர் டனிஸ்டர் டி. சீல்வா மாவத்தை, சொழுப்பு 8 இல் விலைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.